

WINNING THOUGHTS

H.E.L.P.

Walk slow. But never walk back!
Have the determination of a mirror which never loses its ability to reflect even if it is broken into thousand pieces.

மெதுவாக நட. ஆனால் பின்னோக்கி நடக்காதே!
நீ கண்ணாடியின் குணமுடையவனாய் இருக்க வேண்டும்.
ஏனென்றால், சுக்கு நூறாய் உடைந்த போதிலும்,
உடைந்த ஒவ்வொரு சிறு கண்ணாடித் துண்டும்
தன்முன் இருக்கும் பிம்பங்களைக் பிரதிபலிக்கத் தவறியதில்லை.

UNDERSTAND YOUR PERSONALITY

MIND MANAGEMENT - மன நிர்வாகம்

	Always எப்பொழுதும்	Sometimes எப்பொழுதாவது	Never எப்பொழுதும் இல்லை	Cannot say சொல்ல இயலாது
1. Does your presence have a positive influence on other people? நீங்கள் இருக்கையில் நேர்மறையான தாக்கங்கள் மற்றவர்களிடம் ஏற்படுகின்றதா?	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
2. Do negative habits of others upset you? மற்றவர்களின் தவறான பழக்க வழக்கங்கள் உங்களை பாதிக்கின்றனவா?	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
3. Do you form your own opinions? நீங்களே உங்களது சொந்த அபிப்பிராயங்களை அமைத்துக் கொள்பவரா?	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
4. Do you usually finish everything you begin? வழக்கமாக, நீங்கள் தொடங்கும் எல்லா காரியங்களை முடிக்கும் வழக்கம் உள்ளவரா?	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
5. Does any of your bad habit worry you? உங்களுடைய தீய பழக்கம் ஏதாவது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கின்றனவா?	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
6. Do you change your mind often? உங்களுடைய மனதை/எண்ணங்களை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளவரா?	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>

Can I come to your house?

நான் உன் வீட்டுக்கு வரலாமா?

Ans:

1. Not today, please come tomorrow.
இன்றைக்கு வேண்டாம் தயவு செய்து நாளைக்கு வா.
2. Not now, I will tell you when you can come.
இப்பொழுது வேண்டாம், எப்பொழுது வரலாமென்று நானே கூறுகின்றேன்.
3. Not to my house. We will go somewhere else.
எங்கள் வீட்டுக்கு வேண்டாம், வேறு எங்காவது போகலாம்.
4. Of course, you can come. When do you want to come?
நீ தாராளமாக வரலாம், எப்போது வரலாம் என்றிருக்கிறாய்?

Shall we go for a movie?

நாம் படத்துக்குச் செல்லலாமா?

Ans:

1. Yes, it's a good idea.
ஆம், அது ஒரு நல்ல யோசனை தான்.
2. Yes, which show shall we go?
சரி, எந்த காட்சிக்கு நாம் போகலாம்?
3. Which movie?
எந்த படம்?
4. Yes! Even I was thinking the same!
ஆம், நானும் அதையேதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
5. No, let's not go today, we will go some other day.
வேண்டாம், இன்றைக்குப் போக வேண்டாம், வேறு ஒரு நாள் போகலாம்.

Why are you late?

நீ ஏன் தாமதமாக வந்தாய்?

Ans:

1. I missed my train.
நான் எனது இரயிலைத் தவறவிட்டு விட்டேன்.
2. The bus was late.
பஸ் தாமதமாக வந்தது.
3. My bike tyre got punctured.
என் பைக் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.
4. I was caught in the traffic jam.
நான் போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டுக் கொண்டேன்.
5. Sorry sir, I couldn't wake up early. Last night I went back home very late.
சாரி சார், என்னால் சீக்கிரமாய் எழுந்திருக்க முடியவில்லை. நேற்று இரவு நான் மிகவும் தாமதமாக வீட்டுக்குச் சென்றேன்.

CLIPPING

Clipping is a type of word formation which occurs when a word or a group of words is abbreviated (shortened). The resulting terms are often colloquial, and found more often in spoken, than in written English.

ஆங்கிலத்தில், ஒரு வார்த்தையையோ அல்லது பல வார்த்தைகளையோச் சுருக்கி ஒரு சிறிய வார்த்தையாகப் பயன்படுத்துவர். இதை 'க்ளிப்பிங்' என்பார்கள். இவ்வார்த்தைகளை பேச்சு வழக்கில் அதிகமாகக் காணலாம், பெரும்பாலும் எழுதும்பொழுது உபயோகப்படுத்துவதில்லை.

EXAMPLES (உதாரணங்கள்)

<u>SHORT FORM</u>	<u>FULL FORM</u>
ad	advertisement
demo	demonstration
fridge	refrigerator
gents	gentlemen
hippo	hippopotamus
lab	laboratory
phone	telephone
photo	photograph
piano	pianoforte

சிரிப்பதற்கு அல்ல

சமுத்திரத்தில் இருந்த ஒரு சிறிய மீன் மிகவும் குழப்பத்துடன் திமிங்கலத்தைப் பார்த்து கேட்டது: 'சமுத்திரம் எங்கே இருக்கிறது?' என்று. திமிங்கலம் கூறியது: 'நீ சமுத்திரத்தில்தான் இருக்கிறாய்' என்று.

அதைக் கேட்ட சிறிய மீன் சிரித்துக் கொண்டே கேட்டது: 'நான் தண்ணீரில் அல்லவா இருக்கிறேன்? சமுத்திரம் என்பது என்ன?' உடனே திமிங்கலம், 'சிறிய மீனே! நானும், நீயும் இருப்பது இந்த பெரிய சமுத்திரத்தில்தான்' என்றது.

FORM YOUR OWN SENTENCES

H.E.L.P.

கீழேக் காணப்படும் கட்டங்களில் (Columns) வார்த்தைகள் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அந்த வார்த்தைகளைக் கோர்வையாகப் (1+2+3+4...) படித்து உங்களுக்கு ஏற்றவாறு எத்தனை வாக்கியங்களாக வேண்டுமானாலும் அமைத்துப் படித்துக் கொள்ளலாம். அதற்கான உதாரணங்கள் கீழேக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1	2	3	4	5	6
When	does	the next	train bus plane	arrive leave come	?
		tonight's	programme lecture meeting film	start begin end finish	
	do you	have your		interview examination next holiday test	
		begin your start your		next job holiday new course	

Sample:

1. When does the next train arrive ? அடுத்த இரயில் வண்டி எப்பொழுது வரும்?
2. When do you start your next job ? நீ எப்பொழுது உன்னுடைய அடுத்த பணியைத் தொடங்குவாய்?
3. When does tonight's meeting start ? இன்றைய இரவுக் கூட்டம் எப்பொழுது தொடங்கும்?

TEST YOUR ENGLISH SKILLS

CORRECT THE SPELLING MISTAKES.

1. A baker bekes cake. _____
2. A dancr danses in a show. _____
3. A cook cookes in a hotel. _____
4. A dentist puls out teeth. _____
5. A fater brings up his children. _____
6. A football player plays fotball. _____
7. A hairdresser cuts hare. _____
8. A jurnalist writes articles for newspapers. _____
9. A mekanic repairs cars. _____
10. A nurse locks after people in a hospital. _____

1. bakes
2. dances
3. cooks
4. pulls
5. father
6. football
7. hair
8. journalist
9. mechanic
10. looks